1989 நவம்பர் 2]

பட்டியலில் உன்னுடைய பெயர் கிடையாது; இதனால் உனக்கு வேலை இல்லை, என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல் வேறு காரணங்களைச் சொல்லி அந்த விவசாயிகளை.... (மணி யடிக்கப்பெற்றது).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது வினாவா?

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு தலைவ ரவர்களே, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக யார் யாருடைய நிலம் என்று பேர் கொடுக்கப்பட்ட 541 குடும்பங் கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இதுவரை முதல்வர் கலைஞர் அவர்கள் மேட்டூர் அனல் மின் நிலையத் துவக்க விழாவின்போது, அவர்கள் கோரிக்கை வைத்ததையொட்டி 353 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 188 குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புத்தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 188 குடும்பங்களில் தகுதியான படித்த இளைஞர்கள் இல்லாத காரணத்தால் ஒவ்வொருவருக்கும் கூட்டுகின்ற வேலை அல்லது பெருக்குகின்ற வேலை தரவேண்டி இருக்கின்ற காரணத்தால் அந்த வேலை இப்போது காலியாக இல்லாத சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை கொடுப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் வெகு விரை விலே பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எம். சிரங்கன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர் களே, அமைச்சர் அவர்கள் கூறியதுபோன்று படித்தவர்களுக்கு வேலை என்பது, விவசாயக் குடும்பத்தில் இருப்பவர்கள் அப்படிப்பட்ட பட்டதாரிகளாக இருக்க முடியாது; சாதாரணப் படிப்பு இருந்தாலும் கூட அவர்களுக்கு வேலை கொடுப்பதாகத் தான் ஒப்பந்தம். அவர்களுக்கும் வேலை கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(பதில் இல்லை).

நாசியம்பட்டியில் துணை மின் நிலையம் அமைத்தல்.

*3414. திரு. எஸ். குணசேகரன் :

மாண்புமிகு மின்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா:

(அ) நாசியம்பட்டியில் துணை நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தம்மம்பட்டி கிராமத்தில் 110/22 கி.வோ. மின் அழுத்தமுள்ள துணை மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்துணைமின் நிலையம் அமைப்பதற்கு தம்மம்பட்டிக்கு அருகில் உள்ள நாகையம்பட்டி கிராமத்தில் நிலம் தெரிவு செய்யப்பட்டு, நிலத்திற்குரிய மதிப்பீட்டுத் தொகை தமிழ்நாடு வருவாய்த் துறைக்குச் செலுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப் பட்டவுடன், 1990-91 ஆம் ஆண்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு அவ்வாண்டே முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திரு. எஸ். குணசேகரன் : பேரவைத் தலைவரவர்களே, அமைச்சரவர்கள் கூறியதற்கு நன்றி. இந்தத் திட்டத்தின் மதிப்பு . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாதான் கேட்க வேண்டு மென்று முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.

திரு. எஸ். குணசேகரன் : திட்டத்தின் மதிப்பு எவ்வளவு? விரைவில் தொடங்கப்படுமா என்பதை அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. கே. என். நேரு : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 196.95 இலட்சம் ஆகும். இது 1990 ஆம் ஆண்டில் தொடங்கி அந்த ஆண்டிலே முடிவுறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கி றேன்.

தமிழ்நாடு இறைச்சிக் கழகம்.

*4885. திரு. துரை சந்திரசேகரன் :

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) தமிழ்நாடு இறைச்சிக் கழகம் அமைத்துள்ள நோயற்ற மண்டலங்களிலிருந்து வரும் பிராணிகளிலிருந்து கிடைக்கும் இறைச்சி எந்தெந்த நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப் படுகிறது?